

සියලු ම හිමිකම් ඇවිරිණි]
முழுப் பதிப்பரிமையடையது]
All Rights Reserved]


ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව / இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் / Department of Examinations, Sri Lanka
மக்கள் வங்கியில் உதவி முகாமையாளர் (3 - III) தரத்திற்கு பதவி
உயர்த்துவதற்கான எழுத்துப் பரீட்சை - 2016
Written Examination for Promotion to the Grade of Assistant Manager (3-III)
in People's Bank - 2016

(01) முதலாம் வினாத்தாள்
First Question Paper

ஒரு மணித்தியாலம்
One hour

பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள்

மிக முக்கியம் :



* விடை எழுதும்போது பின்வருமாறு இலக்கங்கள் எழுதப்படாத விடைத்தாள்கள் மதிப்பிடப்படமாட்டாது.

1 2 3 4

உமது கட்டுண்ணை இங்கேயும் மூன்றாம் பக்கத்திலும் எழுதுக.

சரியானது என உறுதிப்படுத்துகின்றேன்.

நோக்குனரின் முதலெழுத்தொப்பம்

முக்கியம் :

- * இவ்வினாத்தாள் 08 பக்கங்களில் 50 வினாக்களைக் கொண்டுள்ளது.
- * விடைகளை எழுதமுன் வினாத்தாளைப் பக்க ஒழுங்கிற்கேற்ப ஒழுங்குபடுத்திக.
- * எல்லா வினாக்களுக்கும் விடைகளை இத்தாளிலேயே எழுதுக.
- * இவ்வினாத்தாளுக்குரிய நேரம் ஒரு மணித்தியாலம் ஆகும்.
- * மண்டப மேற்பார்வையாளரின் அறிவித்தலின் பின்னரே விடைகளை எழுதத் தொடங்குக.
- * கணிப்பாண்களைப் பயன்படுத்த முடியாது.
- * உமக்குத் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கேற்ப விடைகளை எழுதுக. அறிவுறுத்தல்களுக்கு அமையாத விடைகளுக்குப் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.
- * விடைகள் தரப்படாவிட்டாலும் வினாத்தாளை மண்டப மேற்பார்வையாளரிடம் கையளிக்க வேண்டும்.
- * கறுப்பு அல்லது நீல நிறப் பேனையினால் மாத்திரம் தெளிவாக விடைகளை எழுதுக. பென்சிலைப் பயன்படுத்த வேண்டாம்.
- * இவ்வினாத்தாளைப் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே கொண்டு செல்லல், அதன் ஒளிப்பிரதியை (photocopy) எடுத்தல் என்பன குற்றமாகும்.
- * தெளிவற்ற இலக்கம், தெளிவற்ற கை எழுத்துகள், அழிக்கும் வெண்மைப் பயன்பாடு, பென்சிலைப் பயன்படுத்தி எழுதிய விடைகள் என்பவற்றுக்கு மதிப்பீட்டில்போது புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.

பரீட்சாரின் உபயோகத்திற்கு மட்டும்

பக்க எண்	வினா எண்	பெற்ற புள்ளிகள்
2	1 - 6	
3	7 - 14	
4	15 - 22	
5	23 - 29	
6	30 - 36	
7	37 - 44	
8	45 - 50	
மொத்தம்		

இறுதிப்புள்ளிகள்

இலக்கத்தில்	
எழுத்தில்	
விடைத்தாளைப் பரீட்சித்தவர்	
புள்ளிகளைப் பரீட்சித்தவர்	

- 1 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய மிகச் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்து அதனைக் குறித்து நிற்கும் இலக்கத்தைப் புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

1. காசோலைகளை வரையும்போது 'நியாயமான கவனம்' என்பதைக் கருதுவது

- (1) வங்கியைத் தவறான வழியில் இட்டுச் செல்லவோ அன்றி போலிக் கையொப்பமிட வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளவோ இல்லாமல் ஒருவர் எழுத்துமூல கட்டளைகளை வழங்கும்போது நியாயமான கவனம் செலுத்துவது
- (2) பெறுநரை (payee) தவறான முறையில் இட்டுச் செல்லாமல் இருப்பதற்காக அவரின் எழுத்து மூலக் கட்டளைகளை வழங்கும்போது நியாயமான கவனம் செலுத்துவது
- (3) காசோலையைக் குறுக்குக் கோடிடுவதிலும் மற்றும் கையொப்பமிடுவதிலும் நியாயமான கவனம் செலுத்துவது
- (4) பெறுநருக்குக் காசோலைகளை வழங்கும்போது நியாயமான கவனம் செலுத்துவது (.....)

2. வங்கி ஊழியர்கள், இரகசியத்துடன் சம்பந்தப்பட்ட 1988 ஆண்டு வங்கியில் சட்டம் இல. 30 இன் பகுதி 77 க்குக் கட்டுப்பட்டுள்ளனர். இந்தச் சரத்தின் பிரகாரம், வாடிக்கையாளரின் தகவலை வெளிப்படுத்த முடியாதது

- (1) சட்டத்தின்படி ஒரு நீதிமன்னரத்தின் வேண்டுகல்கு
- (2) ஒரு கணக்காய்வாளருக்கு
- (3) வங்கியில் உள்ள ஊழியருக்கு அந்த வங்கியில் வேலை செய்யும் நிமித்தம் பொருட்டு
- (4) கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு (.....)

3. சந்தேகமான நிதியியல் சம்பந்தமான நடவடிக்கைகளின் தரவுச் சேகரிப்பது பணச் சலவை மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி செலுத்தல் போன்ற குற்றங்களைத் தடுப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் விசாரணை செய்வதற்கும் மற்றும் வழக்குத் தொடர்வதற்கும் வசதி செய்யும் பிரதான நோக்கங்களில் ஒன்றானது.

- (1) 2006ம் ஆண்டின் பணச் சலவைத் தடுப்புச் சட்டம் இல.05
- (2) 2005ம் ஆண்டின் பயங்கரவாதத்துக்கு நிதி அளித்தலை ஒடுக்கும் சட்டம் இல.25, த்திற்கான மாநாடு (Convention)
- (3) 2006ம் ஆண்டின் நிதியியல் நடவடிக்கை அறிவிப்புச் சட்டம் இலக்கம் 06
- (4) 1988 ஆம் ஆண்டின் வங்கியில் சட்டம் இலக்கம் 30 (.....)

4. சட்டச் செயற்பாட்டின் பிரகாரம் பின்தரப்பட்டவற்றுள் எது வங்கியாளர் - வாடிக்கையாளர் உறவினை முடிவுக்குக் கொண்டு வருவதாக அமையாது?

- (1) வாடிக்கையாளரின் இறப்பு
- (2) வாடிக்கையாளரின் மனநிலையில் ஆற்றலின் வலிமைக் குறைவு
- (3) பரஸ்பர உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டு வருதல்
- (4) வாடிக்கையாளரினால் மூடுதல் (.....)

5. வாடிக்கையாளருக்கு உரிமையற்ற அல்லது குறைபாடுள்ள ஒரு காசோலையை வங்கி ஒன்று சேகரித்தாலும் கூட, ஒரு சேகரிப்பு வங்கி மாற்றுண்டியல் சட்டம் இல.82 இன் கீழ் பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளும், எப்போதெனின்

- (1) ஒரு காசோலை பொதுவான அல்லது வங்கியின் பெயரின் பிரத்தியேகமாகக் குறுக்குக் கோடு இட்டிருப்பின் அதனை வாடிக்கையாளரின் கொடுப்பனவுக்காக ஒரு வங்கியாளர் நன்னம்பிக்கையுடனும் மற்றும் அஜாக்கிரதை இன்றியும் பெற்றிருப்பின்
- (2) ஒரு வங்கியாளர் நன்னம்பிக்கையுடன் ஒரு பொதுவான அல்லது தனது பெயரில் குறுக்குக் கோட்ட காசோலை ஒன்றை வாடிக்கையாளருக்காகப் பெற்றிருப்பின்
- (3) ஒரு வங்கியாளர் என்பவர் மதிப்புக்கு வைத்திருப்பவர் (Holder for value)
- (4) ஒரு வங்கியாளர் என்பவர் காலம் வரும்வரை வைத்திருப்பவராக (Holder in due to course) இருப்பின்(.....)

6. ஒப்படைப்பவர் (Bailor) மற்றும் ஒப்படைக்கப்பட்டவர் (Bailee) என்ற உறவுமுறை என்பது வங்கியியலில் சில நடவடிக்கைகளிலிருந்து ஏற்படுகிறது மற்றும் அது பொதுவாக அவைகளுக்கிடையிலான ஒப்பந்தமான உறவுமுறை எனக் கருதப்படுகிறது. இந்த உறவுமுறை குறிப்பிடுவது

- (1) ஒப்படைக்கப்பட்டவர் பொருட்களின் உடமையை கட்டுப்பாட்டுக்குள் அல்லது வைத்துக் கொள்வதற்கு மட்டுமே பெற்றுக் கொள்கிறார். அதேநேரம் ஒப்படைப்பவர் அதன்மேல் உரிமையை வைத்துள்ளார்.
- (2) பொருட்களின் உடமை உரிமையும் மற்றும் வைத்திருப்பும் இரண்டுமே ஒப்படைப்பவரிடமே உள்ளது.
- (3) பொருட்களின் உடமை மற்றும் வைத்திருப்பு இரண்டும் ஒப்படைக்கப்பட்டவரிடமே உள்ளது.
- (4) ஒப்படைப்பவர் பொருட்களின் உடமையை வைத்துக் கொண்டுள்ளார் அதேநேரம் ஒப்படைக்கப்பட்டவர் உடமையின் உரிமையைப் பெறுகிறார். (.....)



2

மக்கள் வங்கியில் உதவி முகாமையாளர் (3-III) தரத்திற்குப் பதவி உயர்த்துவதற்கான எழுத்தடிப் பரிட்சை - 2016
(01) முதலாம் வினாத்தரன்

- 3 -

சுட்டெண்:.....

7. ஒரு காசோலையின் பணம் பெறுநர் (Payee) காலம் வரும்வரை வைத்திருப்பவராக இருக்கமுடியாது, ஏனெனில்
- (1) பணம் பெறுநர் அதனை முழுமையானதாகவும் மற்றும் ஒழுங்கானதாகவும் பெற்றுக் கொள்ளாதபோது
 - (2) பணம் பெறுநர் அது தவணை கடந்த பின்னர் வைத்திருப்பவராக வருதல்
 - (3) பணம் பெறுநர் காசோலையை நன்னம்பிக்கையுடனும் மற்றும் மதிப்புக்காகவும் பெற்றுக் கொள்ளவில்லை.
 - (4) காசோலை பணம் பெறுநரிடம் மாற்றிக் கொடுபடவில்லை மற்றும் அதனை பெறுநரிடம் வழங்கப்பட்டது மட்டுமே. (.....)
8. ஒரு காசோலை 'காசு அல்லது கட்டளை' என வரையப்பட்டிருப்பின் அதனை,
- (1) பீடத்திக்கு மேலாக எவருக்கும் கொடுப்பனவு செய்யமுடியும்.
 - (2) தீர்வு முறையின் மூலம் அதனை சமர்ப்பித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
 - (3) பீடத்துக்கு மேலாக வரைந்தவர் அல்லது அவரின் அடையாளம் காணப்பட்ட முகவருக்கு மட்டுமே கொடுப்பனவு செய்யமுடியும்.
 - (4) எவருக்குமே கொடுப்பனவு செய்யமுடியாது மற்றும் அதனை "ஒழுங்கற்ற முறையில் வரையப்பட்டுள்ளது" என திருப்பி அனுப்பவேண்டும். (.....)
9. தேச வழமை சட்டத்திற்கு உட்பட்ட ஒருவர் அவரின் வங்கியில் உள்ள பணமானது தானே சம்பாதித்த சொத்தாக இருக்கும்போது இறந்துவிடுகிறார். உயில் எதுவும் இல்லாமலும், அவரின் வாரிசுகளாக மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுச் செல்கிறார். இந்நிலையில், பாத்தியங்கள் (entitlements) என்பது
- (1) மனைவி அரைவாசியும் மற்றும் பிள்ளைகள் மிகுதி அரைவாசியையும் சம பங்குகளாகப் பெறுவர்.
 - (2) மனைவியும் மற்றும் பிள்ளைகளும் சம பங்குகளைப் பெறுவார்கள்.
 - (3) மனைவி முழுச் சொத்தையும் பெறுவர்.
 - (4) மனைவி சொத்தின் $\frac{1}{3}$ பகுதியையும் மற்றும் பிள்ளைகள் மிகுதியை தங்களுக்கு சம பங்குகளாகப் பெற்றுக் கொள்வார்கள். (.....)
10. ஒரு தடை உத்தரவு அறிவிப்பினைப் பெற்றுக் கொண்டதும், வங்கியினால் எடுக்கப்படவேண்டிய முதல்படி நடவடிக்கையானது
- (1) தடை உத்தரவுடன் சம்பந்தப்பட்ட கணக்குகளின் எதிர்கால செயற்பாடுகளை உடன் நிறுத்தல்
 - (2) அமைப்பு முறையில் உத்தரவு கிடைத்த சரியான நேரம் மற்றும் திகதி என்பவற்றை உடன் குறித்துக் கொள்ளல்
 - (3) இந்த விடயத்துடன் சம்பந்தமான உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பின் விபரங்களை வாடிக்கையாளருக்கு உடன் அறிவிக்கும்படி ஆலோசனை கூறல்
 - (4) கணக்குகளின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி வாடிக்கையாளரிடமிருந்து அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளல் (.....)
11. 'போனஸ் வட்டி'யினை பெறுவதற்கான தகுதியினைப் பெற 'YES' கணக்கில் வைத்திருக்க வேண்டிய அதிகறைந்த மிகுதித் தொகை எவ்வளவு?
- (1) ரூபா 2,000/-
 - (2) ரூபா 10,000/-
 - (3) ரூபா 15,000/-
 - (4) ரூபா 25,000/- (.....)
12. ஒரு கடன் அட்டை வாடிக்கையாளர், வட்டி செலுத்தாமல் பெறக்கூடிய ஆகக்கூடிய கால எல்லையின் அளவு எவ்வளவு?
- (1) 21 நாட்கள்
 - (2) 36 நாட்கள்
 - (3) 48 நாட்கள்
 - (4) 51 நாட்கள் (.....)
13. ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக மக்கள் வங்கியினால் 'குருசெத' என்பது பிரபல்யமான கடன் சேவைகளுள் ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கீழ் தனிப்பட்டவரின் உத்தரவாதத்தின் பேரில் வழங்கும் ஆகக்கூடிய கடன் தொகை?
- (1) ரூபா 1.0 மில்லியன்
 - (2) ரூபா 1.5 மில்லியன்
 - (3) ரூபா 2.0 மில்லியன்
 - (4) ரூபா 2.5 மில்லியன் (.....)
14. கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு, இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு ஒப்பந்தங்களை கோரியுள்ளது. எனினும் ஒரு ஒப்பந்தக்காரருக்கு மட்டுமே வழங்கப்படும். இதற்காக எத்தகைய முறியினை ஒப்பந்தக்காரரிடமிருந்து கோரப்படும்?
- (1) செயற்திறன் முறி (Performance Bond)
 - (2) ஏல முறி (Bid Bond)
 - (3) முன்கொடுப்பனவு முறி (Advanced Payment Bond)
 - (4) பிடிமான முறி (Retention Bond) (.....)



15. இலங்கையின் நிதியியல் சந்தையில் SLFR என்ற பதம் எதனைக் குறிப்பிடுகிறது?
- (1) Sri Lanka Forex Rate (2) Sri Lanka Foreign Currency Rate
(3) Standing Lending Facility Rate (4) Security Lending Facility Rate (.....)
16. Slips ஊடாக நிதி மாற்றலுக்கு அதிகூடிய கட்டணம் எவ்வளவு?
- (1) ஒரு நடவடிக்கைக்கு ரூபா 50/- (2) ஒரு நடவடிக்கைக்கு ரூபா 100/-
(3) ஒரு நடவடிக்கைக்கு ரூபா 150/- (4) எதுவித அதிகூடிய கட்டணமும் இல்லை (.....)
17. அனுமதி பெற்ற நிதிவணிகர் ஒருவருடன், கீழ் குறிப்பிடப்பட்ட தனிநபர்களின் எந்தப் பிரிவினர் வதியாதோர் அந்நிய நாணயக் கணக்கினைத் திறப்பதற்கு அருகதையற்றவர்கள்?
- (1) இலங்கையின் பிரஜைகள் இலங்கைக்கு வெளியே வாழ்பவர்கள்
(2) குடியேறியவர் தடை செய்யப்பட்ட கணக்குகளைத் (MBA) திறந்து வைத்துள்ள தனி நபர்கள்
(3) இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட வதியாதோர் பிரஜைகள் இலங்கைக்கு வெளியில் வாழ்பவர்கள்
(4) இலங்கைக்கு வெளியே கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் (.....)
18. CAMPARI என்பது கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்குப் பயன்படுத்தப்படும் சொற்பதங்களில் ஒன்றாகும். CAMPARI என்பது எதனைக் குறிப்பிடுகிறது?
- (1) Credit worthiness, Ability, Margin, Purpose, Amount, Repayment terms Insurance
(2) Character, Ability, Margin, Purpose, Amount, Repayment terms Insurance
(3) Character, Ability, Margin, Purpose, Amount, Rate, Insurance
(4) Character, Ability, Margin, Purpose, Amount, Repayment terms, Interest, Rate (.....)
19. திரவத் தன்மையினை பரிசீலனை செய்வதற்கு ஒரு கம்பனியின் நிதியியல் கூற்றுக்கள் மிக பயன் உள்ளவை. இருப்பினும் சரியான திரவத்தன்மை நிலையை பரிசீலனை செய்வதற்கு அவைகள் சில குறிப்பிட்ட வரையறையைக், கொண்டுள்ளதற்கான காரணம்
- (1) அவை முதிர்வில் இணைந்திருத்தங்களை (Maturity Mismatches) தருவதில்லை.
(2) அவை திரவத் தன்மை விகிதங்களைத் தருவதில்லை.
(3) அவை காசப் பாய்ச்சலின் பகுப்புக்களைத் (Analysis) தருவதில்லை.
(4) அவை வரலாற்று விடயங்களைத் தருவதில்லை. (.....)
20. சிறிய மத்திய தொழில் முயற்ச்சிகளுக்கான (SME Loans) கடன்கள் பெரும்பாலும் வகைப்படுத்தப்பட்டிருப்பது.
- (1) காசப்பாய்ச்சல் அடிப்படையாகக் கொண்ட கடன் கொடுப்பனவு
(2) பிணையங்கள் பெற்று வழங்கப்படும் கடன்கள்
(3) ஐந்தொகை சார்ந்த கடன்கள்
(4) பிணையங்களற்ற கடன் கொடுப்பனவு (.....)
21. ஒரு தொழில்சார் செயற்றிட்டத்தின் நிதியியல் சாத்தியத்தை மதிப்பீடு செய்வதற்கான சரியான செயல்முறைகள் என்பது
- (1) NPV, IRR, திருப்பிக் கொடுத்தல் காலம் (pay back period), நிகர காசப் பாய்ச்சல் (Net cash flow)
(2) NPV, IRR, ரொக்கமான முதல் (working capital), நிகர காசப் பாய்ச்சல் (Financial ratios)
(3) காசப் பாய்ச்சல் (cash flow), நிதியியல் விகிதங்கள், வட்டிச் சேவைதாங்கும் பாதுகாப்பு விகிதம் (Interest Service cover ratio)
(4) திரவத் தன்மை (Liquidity), இலாபத் தன்மை (Profitability), கடன் தீர்க்க வல்லமையின் விகிதங்கள் (Solvency ratios) (.....)
22. ஒரு செயற்றிட்டத்திற்கு நிதி வழங்கும் போது நெறிமுறைப் (moral hazards) பாதகத்தின் தாக்கம் என்பது தவிர்க்க முடியாதது. நெறிமுறைப் பாதகத்தைக் குறைப்பதற்கு வங்கி செய்ய வேண்டியது
- (1) கூடிய பிணையங்களை கோரல்
(2) கடன் தொகையினை நேரடியாக குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு அளித்தல்
(3) கட்டுப்பாடுகளைக் கொண்டு இறுகச் செய்தல்
(4) கடன் பெறுபவரிடமிருந்து கூடிய முதலீட்டைக் கோரல் (.....)



Department of Examinations Sri Lanka

23. ஒரு வியாபாரத்தின் திரவத் தன்மையினை பின்தரப்பட்டவற்றுள் எதனைக் கொண்டு அளவிடமுடியாது?
(1) நடைமுறை விகிதம் (2) அமில சோதனை விகிதம்
(3) இருப்புப் புரள்வு விகிதம் (4) ஒரு பங்கின் வருமானம் (.....)
24. ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் நுகர்வோர் பகுதியின் கடனைக் கவனத்தில் எடுக்கும்போது, அதனைச் சிபாரிசு செய்யவேண்டியது,
(1) உணவு மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர்
(2) பிரதிப் பொது முகாமையாளர் (கூட்டுறவு அபிவிருத்தி)
(3) கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்
(4) தேசிய கூட்டுறவு கவுன்சில் (.....)
25. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம் ஒரு வாடிக்கையாளரினால் கடன் அட்டைக்கான பணத்தைச் செலுத்தத் தவறும்போது அத்தகைய வசதியானது முதலாவதாக தரத்துக்கு குறைவான பிரிவுக்கு மாற்றப்படவேண்டும். அந்தக் கால எல்லையானது
(1) தவறியதிலிருந்து அதன்பின் 90 நாட்கள்
(2) தவறியதிலிருந்து அதன்பின் 100 நாட்கள்
(3) தவறியதிலிருந்து அதன்பின் 120 நாட்கள்
(4) தவறியதிலிருந்து அதன்பின் 180 நாட்கள் (.....)
26. ஒரு செயற்படாத கடனின் வட்டி வருமானம் சம்பந்தமாக, பின்தரப்பட்டவற்றுள் எது மிகப் பொருத்தமானதாக இருக்கும்?
(1) வட்டி வருமானம் சேகரிக்கப்பட்டதானது இலாபமாகக் கருதமுடியாதது மற்றும் அதனை ஒரு தொங்கல் கணக்குக்கு மாற்றம் செய்யவேண்டும்
(2) சேகரிக்கப்படாத வட்டி வருமானம் இலாபமாகக் கருதமுடியாதது மற்றும் அதனை ஒரு தொங்கல் கணக்குக்கு மாற்றல் செய்ய வேண்டும்.
(3) குறித்த காலத்துக்குள் சேகரிக்கப்படாத வட்டி வருமானம், செயலற்ற கடன் கணக்குக் பகுதிக்கு மாற்றலுக்கு முன்னதாக இலாபமாகக் கருதமுடியும்.
(4) செயலற்ற கடன் கணக்குக்கு முன்னரே அன்றி பின்னரே சேகரிக்காத சகல வட்டி வருமானமும் வருமானமாகக் கருதமுடியாது. (.....)
27. ஒரு திறன்மிக்க கடன் கண்காணிப்பு (credit monitoring) முறைமையின் கீழ் வரும், முக்கிய தேவைகளில் ஒன்று
(1) கடன் பெற்றவர் CRIB இல் வராத வண்ணம் நிச்சயப்படுத்தல்
(2) கடன் பெற்றவர் நன்மதிப்பு உடையவரென நிச்சயப்படுத்தல்
(3) கடன் கொள்கைக்கு ஏற்ப ஒப்படைக்கப்பட்ட அதிகாரம் உட்படுகின்றதென நிச்சயப்படுத்தல்
(4) தற்போதுள்ள ஒப்பந்த முறைகளுக்கு ஏற்ப சகல கடன்களும் உட்படுகிறதென நிச்சயப்படுத்தல் (.....)
28. ஒரு வங்கிக் கிளையின் கடன் தொகையினை கண்காணிப்பு செய்வதில் பின்வருவனவற்றுள் எது அதிக பயன் தரும்?
(1) பின்னரான பரிசோதனைகள் (2) MIS அறிக்கைகள்
(3) கவனிப்புப் பட்டியல் (4) கடன் குழுமம் சம்பந்த விகிதங்கள் (.....)
29. கடனைச் செலுத்தத் தவறும் நிகழ்தகவு என்பது, ஒரு அளவுகோள் அதனைப்பாவித்து ஒரு கடன் குழுமத் தொகையின் கடன் நடவச்சத்தை அளவிடுதலாகும். ஒரு கடன் குழுமத்தின் செலுத்தத் தவறுதல் நிகழ்தகவு என்பதனைக் குறிப்பிடுவது
(1) ஒரு கடன் பெற்றவர் தனது கடன் செலுத்த வேண்டிய கடமைகளை செய்யமுடியாத ஒரு மதிப்பீடாகும்
(2) கடன் பெற்றவர் செலுத்தத் தவறும் பட்சத்தில் இழக்கக்கூடிய கடனின் பங்கு
(3) கடன் பெற்றவர் செலுத்தத் தவறின் ஏற்படக்கூடிய முழுதான வெளிப்பாடு
(4) வங்கியானது கடன் பெற்றவருக்கு எந்தளவுக்கு வெளிப்பாடு கொண்டுள்ளதென்பதின் மதிப்பீடு (.....)



30. கடன் முகாமைத்துவ வடிவமைப்பில் உட்படுத்தப்பட்ட நான்கு முக்கிய நடைமுறைகளாவன
- (1) நட்டவச்சத்தை அடையாளம் காணுதல், நட்டவச்சத்தை அளவிடுதல், நட்டவச்சத்தைக் கண்காணித்தல், நட்டவச்சத்தை குறைத்தல்
 - (2) நட்டவச்சத்தைப் பரிசீலித்தல், நட்டவச்சத்தை அடையாளம் காணுதல், நட்டவச்சத்தைக் கட்டுப்படுத்தல், நட்டவச்சத்தை குறைத்தல்.
 - (3) நட்டவச்சத்தைப் மதிப்பிடல், நட்டவச்சத்தை அடையாளம் காணுதல், நட்டவச்சத்தை பாகுப்படுத்தல், நட்டவச்சத்தை கண்காணித்தல்
 - (4) நட்டவச்சத்தை அடையாளம் காணுதல், நட்டவச்சத்தை அளவிடுதல், நட்டவச்சத்தைக் கட்டுப்படுத்தல், நட்டவச்சத்தை கண்ணகாணித்தல் (.....)
31. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்றிறனற்ற கடன் வகையின் சரியான பட்டியல் என்பது
- (1) காலம் கடந்த கடன், தரக்குறைவான, நிச்சயமற்ற, நட்டம்
 - (2) காலம் கடந்த கடன், பிரத்தியேகக் குறிப்பு, நிச்சயமற்ற, நட்டம்
 - (3) பிரத்தியேகக் குறிப்பு, தரக்குறைவான, நிச்சயமற்ற, நட்டம்
 - (4) பிரத்தியேகக் குறிப்பு, காலங்கடந்த கடன், தரக்குறைவான, நட்டம் (.....)
32. ஒரு ஆதனத்தின் கட்டாய விற்பனை மதிப்பு (forced sale value) என்பதைக் குறிப்பிடுவது
- (1) ஒரு திறந்த சந்தையில், கைக்கு நெருங்காத தொலைவிலான நடவடிக்கையாக ஒரு ஆதனத்தை விற்பனை செய்யும்போது பெறப்படக்கூடிய மதிப்பு
 - (2) தனியார் ஏற்பாட்டினால் தீர்மானிக்கப்பட்ட மதிப்பு
 - (3) சந்தையினால் ஏற்படுத்தப்பட்ட மதிப்பு
 - (4) கடன் வசதியினை செலுத்தத் தவறியவிடத்து ஆதனத்தை விற்று பணம் பெறவேண்டிய நிலையில், வங்கியினால் பெற்றுக் கொள்ளப்படும் மதிப்பு (.....)
33. இலங்கையின் நாணயப் பரிவர்த்தனை கட்டுப்பாட்டின் பிரகாரம் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் பட்டியலில் சமீபகாலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாணயம் எது?
- (1) யூரோ
 - (2) சீனாவின் ரென்மின்பி
 - (3) டனிஷ் குரோனர்
 - (4) நியூஸிலாந்து டொலர் (.....)
34. 'துப்பரவான சேகரிப்பு' என்பது சேகரித்தலுக்கான சீரான விதிமுறைகளில் கருதப்படுவது
- (1) வர்த்தக விலைப்பட்டியல், போக்குவரத்து ஆவணம், உரிமை ஆவணம் அல்லது இவை போன்ற வேறு ஆவணத்தைச் சேகரித்தல்
 - (2) வர்த்தக விலைப் பட்டியல், மாற்று உண்டியல், வாக்குறுதிச் சீட்டு காசோலைகள் அவை போன்ற வேறு ஆவணங்களைச் சேகரித்தல்
 - (3) வர்த்தக ஆவணத்துடன் இணைந்து வராத நிதியியல் ஆவணங்களைச் சேகரித்தல்
 - (4) மாற்று உண்டியல் நீக்கிய வர்த்தக உண்டியல்களைச் சேகரித்தல் (.....)
35. LIBOR எனும் பதம் குறிப்பது
- (1) London International Borrowing Rates
 - (2) London International Banks Offered Rates
 - (3) Lankan Inter Bank Offered Rates
 - (4) London Inter Bank Offered Rates (.....)
36. USD/LKR வீதத்தைக் கவனத்தில் கொள்ளும்போது, பின்வரும் செய்திகளில் எது கூடியதான உணர்ச்சி மிக்கது?
- (1) US பெடரல் ரிசேர்வ் அதன் வீதங்களை 50 bps ஆக அதிகரித்துள்ளது
 - (2) இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களை 50 bps ஆக குறைத்துள்ளது.
 - (3) சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது வர்த்தக இடைவெளி 20% னால் உயர்வடைந்துள்ளது.
 - (4) இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து USD 500 மில்லியனைப் பெறவுள்ளது. (.....)



37. நாணயக் கடிதம் என்பது வழங்கும் வங்கியின் கீழ் இறக்குமதியாளரின் வேண்டுகோளின்படி ஏற்படுத்தும் ஒப்பந்தமாகும். இதன் கீழ் வழங்கும் வங்கி
- (1) ஏற்றுமதியாளருக்கு கொடுப்பனவு செய்வதென உறுதிமொழியை வழங்கும்
 - (2) குறித்த அத்தாட்சியிடப்பட்ட ஆவணங்களைப் பெற்றபின், இறக்குமதியாளருக்கு கொடுப்பனவு செய்வதென வாக்களிக்கும்
 - (3) சம்பந்தப்பட்ட சகல ஆவணங்களையும் பெற்றுக் கொண்ட பின்னர் ஏற்றுமதியாளருக்குக் கொடுப்பனவு செய்வதென வாக்களிக்கும்
 - (4) ஏற்றுமதியாளருக்கு, இறக்குமதியாளர் பணம் செலுத்தத் தவறின், கொடுப்பனவு செய்வதென வாக்களிக்கும்
- (.....)
38. சுவிஸ்திலாந்தின் சர்வதேச நாணயக் கோவை
- (1) SEK
 - (2) EUR
 - (3) CHF
 - (4) SZL
- (.....)
39. ஒரு இறக்குமதியாளர் தனது பண்டகசாலைக்கு சாமான்களை கொண்டு வருவதானால் மற்றும் அவர் அதன்மூலம் ஏற்படும் சகல செலவீனங்களையும் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பின், இதற்குப் பொருத்தமான INCO பதம் யாது?
- (1) DAT
 - (2) CAF
 - (3) FAS
 - (4) DDP
- (.....)
40. USD / LKR வீதம் 145.50/60 என இருப்பின் உமது வங்கியின் இறக்குமதி வாடிக்கையாளருக்குப் பொருத்தமான பரிவர்த்தனை வீதம் எது?
- (1) 145.50
 - (2) 145.55
 - (3) 145.60
 - (4) 146.60
- (.....)
41. விசில் ஊதும் ரூப முறை என்பது வங்கியின் கொள்கைக் கட்டமைப்பின் முழுமையான ஒரு பகுதியாகும். விசில் ஊதும் கொள்கை உள்ளடக்கவேண்டியது
- (1) எந்த நிலையில் உள்ள ஊழியரினாலும் மேற்கொள்ளப்படும் துர்நடத்தை, ஊழல் மற்றும் அதன் இரகசியத் தன்மை என்பனவற்றை அறிவிக்கும் வழிமுறை
 - (2) ஊழல் மற்றும் மோசடிகளை பரிசீலனை செய்யும் ஆய்வு வழிமுறை
 - (3) மோசடிகள் மற்றும் அஜாக்கிரதை என்பவற்றால் ஏற்படும் கணக்கியியல் வேறுபாடுகளை கையாளுவதற்கான கணக்கியியல் வழிமுறை
 - (4) மோசடிகள் மற்றும் பிழைகள் என்பவற்றை விசாரணையைக் கையாளவதற்கு முகமாக அறிவிக்கும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் கடமைகள்
- (.....)
42. அரசாங்க பிணையங்கள் என்பன பொதுவாகவே நட்டவச்சம் அற்றவையாகக் கருதப்படுகின்றன. இந்தவகையில் பின்வருவனவற்றுள் எது கூடிய பொருத்தமுடையது?
- (1) அரசாங்கப் பிணையங்கள் சந்தை நட்டவச்சத்தினை கொண்டவை அல்ல.
 - (2) அரசாங்கப் பிணையங்கள் கடன் நட்டவச்சத்திலிருந்து மட்டுமே விடுபட்டவை
 - (3) அரசாங்க பிணையங்கள் சந்தை மற்றும் கடன் ஆகிய இரண்டிலான நட்டவச்சத்திலிருந்தும் விடுபட்டவை
 - (4) அரசாங்க பிணையங்கள் சகல நட்டவச்சத்திலிருந்தும் விடுபட்டவை
- (.....)
43. கீழ் தரப்பட்டவற்றுள் வங்கியானது தனது வைப்புகளின் மட்டத்திலிருந்து 100% னை வழக்கமாக கடனாக வழங்குவதில்லை என்பதற்கான பிரதான காரணம் என்பது
- (1) அது வைப்புத் தொகையின் ஒரு பகுதியை திரவத் தன்மை நோக்கத்திற்காக முதலீடு செய்ய வேண்டியுள்ளது
 - (2) அது வைப்புத் தொகையின் ஒரு பகுதியை காசு ஒதுக்கம், சட்டரீதியான ஒதுக்கம் மற்றும் திரவத் தன்மை நோக்கத்துக்காக ஒருபுறம் தள்ளி வைக்க வேண்டியுள்ளது
 - (3) அது நிதியினை காசு ஒதுக்கம், சட்டரீதியான ஒதுக்கம், மற்றும் திரவத் தன்மை மற்றும் செயற் திறன்றவைக்காக ஒதுக்க வேண்டியுள்ளது.
 - (4) அது காசு ஒதுக்கத்துக்காக வைக்கப்படவுள்ளது
- (.....)
44. வலுவுக்கு மேலான வர்த்தகம் என்பது ஒரு வியாபாரம் சீர்கெட்டநிலையில் உள்ளது என்பதனை வெளிக்காட்டும் அறிகுறிகளில் ஒன்றாகும். வலுவுக்கு மேலான வர்த்தகம் என்பதால் கருதப்படுவது
- (1) அதன் முதலுக்கு மேலாகவும் மற்றும் கூடுதலாகவும் விற்பல்.
 - (2) போதுமான வளங்கள் இன்றி ஒரு வர்த்தகம் ஒரு மட்டத்திற்கு மேலாக நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிப்பது.
 - (3) உயர் இருப்பு மற்றும் கடனாளி மட்டத்தினை பேணுவதற்கான எத்தனிப்பு
 - (4) இருப்பினை கடனுக்கு கொள்வனவு செய்து அதன்மூலம் பெரிதான கடனாளி நிலையை உண்டுபண்ணல்.(.....)



45. ஜனவரி 2016 இல் இலங்கை மத்திய வங்கியானது சட்டரீதியான ஒதுக்க விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, தற்போதைய சட்டரீதியான ஒதுக்க விகிதம் (SRR)
- (1) 6.0% (2) 6.5% (3) 7.0% (4) 7.5% (.....)
46. விசுவாசமுள்ள வாடிக்கையாளர்கள் ஒரு கம்பனிக்கு முக்கியம், ஏனெனில்
- (1) அவர்களை கம்பனியின் விலை உபாயங்களினால் கவரப்படுகிறார்கள்.
(2) அவர்களுக்கு போட்டியாளர்கள் வழங்கும் பொருட்களை விட கம்பனியின் பொருட்களை சிறந்ததென தெரிவு செய்கிறார்கள்.
(3) அவர்களை கம்பனியின் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களினால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றனர்.
(4) நிலவரங்களின் செல்வாக்குகள் மற்றும் விற்பனைக்கான முயற்ச்சிகள் இருப்பினும், அவர்கள் திரும்பவும் கொள்வனவு செய்வதற்கான ஆழ்ந்த பொறுப்பினைக் கொண்டுள்ளனர். (.....)
47. வங்கிகள் சைபர் நட்டவச்சங்களின் காரணமாக வேறுவகைப்பட்ட நட்டங்களினால் துன்பத்தை அனுபவிக்க முடியும். 2016 பெப்ரவரி மாதத்தில் துண்டம் செய்யவர்கள் நியூயோர்கில் உள்ள ரிசேர்வ் வங்கியிலிருந்து US டொலர் 101 மில்லியன் பெறுமதி கொண்ட பணத்தை இலங்கையிலும் மற்றும் பிலிப்பைன்ஸிலும் உள்ள தனியார் கணக்குகளுக்கு மாற்றம் செய்யமுடிந்ததுள்ளது. இந்தச் செயலைக் கூறுவது
- (1) கார்பனாக் தாக்கல்
(2) J.P.மோர்கன் சேஸ் தரவு முறிவு
(3) பங்களதேஷ் மத்திய வங்கி தாக்கல்
(4) ஸ்கொட்லன்ட் றோயல் வங்கி தகவல் நுட்ப உருகு நிலை (.....)
48. 2011 - 2012 காலப்பகுதியில் எந்த நாட்டில் கடன் நெருக்கடி ஏற்பட்டது?
- (1) பிரேசில் (2) ரஷ்யா
(3) துருக்கி (4) கிரேக்கம் (.....)
49. மக்கள் வங்கியின் நிதியாண்டு 2015 ஆண்டு டிசம்பர் 31ந் திகதி முடிவுக்கான வருடாந்த அறிக்கையின் படி வங்கி வரிக்கு முந்திய இலாபமாக பெற்ற தொகை
- (1) ரூபா 12.6 பில்லியன் (2) ரூபா 14.2 பில்லியன்
(3) ரூபா 19.5 பில்லியன் (4) ரூபா 20.3 பில்லியன் (.....)
50. 2015 ஆண்டு டிசெம்பர் 31ம் திகதி முடிவுக்கான காலப்பகுதியில் மக்கள் வங்கியின் மொத்தச் சொத்துக்களின் தொகை எவ்வளவு?
- (1) ரூபா 1027 பில்லியன் (2) ரூபா 1077 பில்லியன்
(3) ரூபா 1177 பில்லியன் (4) ரூபா 1277 பில்லியன் (.....)

සියලු ම හිමිකම් ඇවිරිණි]
[முழுப் பதிப்புரிமையுடையது.]
All Rights Reserved]

மக்கள் வங்கியில் உதவி முகாமையாளர் (3-III) தரத்திற்கு பதவி
உயர்த்துவதற்கான எழுத்துப் பரீட்சை - 2016

Written Examination for Promotion to the Grade of Assistant
Manager (3 - III) in People's Bank - 2016

(02) இரண்டாம் வினாத்தாள்
Second Question Paper

மூன்று மணித்தியாலங்கள்
Three hours

பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள்

- இவ்வினாத்தாள் 7 பகுதிகளையும் 23 வினாக்களையும் கொண்டது.
- பகுதி I உம் பகுதி II உம் கட்டாயமானவை. இந்த ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இரு வினாக்கள் வீதம் நான்கு வினாக்களைத் தெரிவு செய்க.
- பகுதி III தொடக்கம் பகுதி VII இலிருந்து மேலும் நான்கு வினாக்களைத் தெரிவு செய்து விடை அளிக்கவும். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஆகக் கூடியது இரண்டு வினாக்களுக்கு மேல் தெரிவு செய்தலாகாது.
- எல்லாமாக எட்டு வினாக்களுக்கு விடை எழுதவும்.

பகுதி I - சட்டமும் வங்கிச் செயன்முறைபும்

1. (i) காசோலை ஒரு மாற்றுண்டியலாக இருப்பினும் (Bill of Exchange) அவை இரண்டிற்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள் எவை? (05 புள்ளிகள்)
- (ii) கொடுப்பனவு வங்கி தனது வாடிக்கையாளர்களை பற்றுச் (debit) செய்ய முடியாத சந்தர்ப்பங்களைக் கூறுக. (05 புள்ளிகள்)
- (iii) ஒரு வங்கியினால் முன்றாவது நபர் ஒருவருக்கு வாடிக்கையாளர் ஒருவரைப் பற்றிய தகவலை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுக. (05 புள்ளிகள்)
2. (i) ரோஹான், ரஞ்சித்துக்கு கொடுப்பனவு செய்யவேண்டிய காசோலையைத் திருடி, டயஸிடம் காசோலையைக் கொடுப்பதற்காக, ரஞ்சித்தின் கையொப்பத்தைப் போலிக் கையெழுத்திட்டுள்ளார். ரஞ்சித்திற்கு எதிராக டயஸ் காசோலையை வைத்திருக்க முடியுமா அல்லது ரோஹானைத் தவிரந்த வேறு முன்னைய நபருக்கெதிராக அமுலாக்கம் செய்ய முடியுமா? (05 புள்ளிகள்)
- (ii) பின்வரும் சந்தர்ப்பங்களில் எத்தகைய நிலைமை உருவாகும்?
(அ) ரஞ்சித், அவருடைய கையொப்பம் காசோலையில் போலியாக இருப்பினும் டயஸிடம் கையொப்பம் உண்மையானதென கூறின், டயஸ் அந்த கூற்றை நம்பிச் செயற்படின் (05 புள்ளிகள்)
(ஆ) ரஞ்சித் என்பவர் "உண்மை மனிதரல்லாத (fictitious) அல்லது அடையாளமற்ற பெறுநராக" இருப்பின் (05 புள்ளிகள்)
3. கொடுப்பனவுகளுக்கு ஒதுக்கீடு (appropriation of payments) என்பது வங்கியாளர் - வாடிக்கையாளரின் உறவு முறைமைக்கு ஏற்புடையது, அதில் வாடிக்கையாளர் என்பவர் கடன் கொடுத்தவராகவும் மற்றும் வங்கியாளர் கடன் பெற்றவராகவும் உள்ளனர். (சிலவேளைகளில் இந்நிலை மாறுவது(முண்டு), இதனால் வாடிக்கையாளர் காலத்துக்கு காலம் தனது கணக்குகளுக்கு பணத்தைக் கொடுப்பனவு செய்ய ஏற்படுகிறது. இத்தகைய நிலுவையில்
(i) கொடுப்பனவுகளுக்கு ஒதுக்கீடு (appropriation of payments) என்பதை நீங்கள் எப்படி விளங்கிக் கொள்கிறீர்கள்? மற்றும் இந்த ஏற்பாடு வங்கியாளர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது என்பதை விளக்குக. (05 புள்ளிகள்)
(ii) வாடிக்கையாளரானதும் மற்றும் வங்கியினதும் ஒதுக்கீடுகளின் உரிமைகள் பற்றி உதாரணங்களுடன் விளக்குக. (10 புள்ளிகள்)
4. சேகரிக்கும் வங்கியாளர் ஒரு முகவர் (agent) என்ற வகையில் செயல்படுகிறார். ஆகவே அவர் முடிந்தளவு திறமையுடனும், கவனக்குறைவின்றியும் செயல்படவேண்டியது கட்டாயமாகும். இல்லாவிடின், ஒரு சேகரிப்பு வங்கியாளன் உரிமை மாற்றல் (Conversion) மற்றும் அக்கறையின்மை (Negligence) என்பவற்றுக்குப் பொறுப்பாளியாவார்.
இந்நிலையில் பின்வருவனவற்றைப் பற்றிக் கூறுக.
(i) 'உரிமை மாற்றல்' என்பதன் அர்த்தம் (02 புள்ளிகள்)
(ii) ஒரு சேகரிப்பு வங்கியாளருக்குச் சட்டரீதியாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு (03 புள்ளிகள்)
(iii) ஒரு வங்கியாளர் அக்கறையின்மை எனக் காணக்கூடிய சந்தர்ப்பங்களும், மற்றும் இது சார்ந்த வழக்குத் தீர்ப்புகள் ஏதும் இருப்பின் (10 புள்ளிகள்)

பகுதி II - பல்வேறு வாடிக்கையாளர் கணக்குகளும் மற்றும் ஏனைய வாங்கிச் சேவைகளும்

5. றொட்றிகோ அன் கம்பனி (பிரைவேட்) லிமிட்டட், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எண்ணத்தில் ஈஸ்ட் பவர் லிமிட்டிடன் (ஒரு வியாபாரக் கம்பனி) கடன் நிலைமை பற்றிய 'அந்தஸ்து அறிக்கை' ஒன்றை தங்கள் வாங்கியான எச் அன் பி (H & P) வாங்கியினூடாகப் பெற்றுக் கொண்டார்கள். அதன்மூலம் செயற்பட்டதன் காரணமாக றொட்றிகோ அன் கம்பனி (பிரைவேட்) லிமிட்டட் பாரியளவில் நடட்டமைந்தது. அந்த அந்தஸ்து அறிக்கையில் உரிமை மறுப்பு வாக்கியம் (Disclaimer clause) இருக்கவில்லை. றொட்றிகோ அன் கம்பனி (பிரைவேட்) லிமிட்டட் தற்போது தங்கள் வாங்கிக்கு எதிராக, நடட்டத்தை ஈடு செய்வதற்காக தங்கள் பெற்றுக் கொண்ட அந்தஸ்து அறிக்கையானது கவனக்குறைவாகவும், மற்றும் கவனிப்பு உரிமையை மீறியதாகவும், உள்ளதென வழக்குத் தொடர எண்ணுகிறார்கள். எச் அன் பி வாங்கியின் சட்டவாக்க நிலையினை எடுத்துரைக்கவும். (15 புள்ளிகள்)
6. எம்.ஆர்.எஸ் டிரேடிங் கம்பனியின் பங்குடமை நிறுவனம் பங்காளிகளில் ஒருவரான திரு. டானியல் வங்குரோத்து அடைந்தார் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வாங்கிக் கிளைக்குத் தகவல் கிடைக்கிறது. இத்தகவல் கிடைக்கும் நேரத்தில் வங்குரோத்துப் பெற்ற பங்காளியின் கணக்கு வரவு மீதியை கொண்டுள்ளது. அதே நேரம், வங்குரோத்துப் பெற்ற பங்காளியினால் கையொப்பமிட்ட காசோலைகள் வாங்கியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அவதானிக்கிறீர்கள்
- (i) வங்குரோத்துக் கட்டளையைப் பெற்றதும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கையைக் குறிப்பிட்டு, இந்த நிலைமையை எப்படிக் கையாளுவீர்கள் என்பதை குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
- (ii) பங்காளிக் கணக்கு கட்டளை பெற்ற நேரத்தில் மேலதிகப் பற்றுடன் இருப்பின், உங்களது நடவடிக்கை வேறுபட்டதாக இருக்குமா? விளக்குக. (04 புள்ளிகள்)
- (iii) வங்குரோத்துக் கட்டளை பங்குடமையின் மேல் இருப்பின் அந்த நிலைமையை எப்படிக் கையாளுவீர்கள்? விளக்குக. (07 புள்ளிகள்)
7. திரு. சொலமன் பெரேரா உங்கள் கிளையில் நடைமுறைக் கணக்கொன்றை வைத்துள்ளார். இன்று, காலையில் உங்கள் கிளை வருமான வரிக் கட்டளை ஒன்று ரூபா 625, 000/- விற்கு திரு. சொலமன் பெரேராவின் பெயருக்குப் பெற்றுக் கொண்டது. கட்டளையைப் பெற்றுக் கொண்ட நேரம் நடைமுறைக் கணக்கில் உள்ள மீதிப் பணம் ரூபா 656, 000/- அவரின் கடன் கணக்கில் மிகுதிச் செலுத்த வேண்டிய பணத்தொகை ரூபா 900, 000/- கடன் தவணைப் பணமும் மற்றும் வட்டியும் சேர்த்து ரூபா 95,800/- கொடுபட வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. ரூபா 52,500/- இற்கு கைத்தேறாத காசோலையொன்றும் உள்ளது. இந்த நிலையில், உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திலிருந்து பெற்றுக் கொண்ட வருமான வரிக் கட்டளையை எந்த முறையில் எதிர்கொள் வீர்கள்? (15 புள்ளிகள்)
8. (i) வி.கே.எஸ் றேடிங் கம்பனி (பங்குடமை நிறுவனம்) உங்கள் கிளையில் ஒரு நடைமுறைக் கணக்கை ஆரம்பிக்க விரும்புகிறது. பங்குடமைப் பதிவில் தரப்பட்டுள்ள பங்காளிகளின் பெயர்களும் அவர்களின் வயதுகளும் பின்வருமாறு
- ரவி பெரேரா - வயது 42
- சுனில் பெரேரா - வயது 37
- ஆனந்த பெரேரா - வயது 14
- பிரேமலீல் பெரேரா - வயது 32
- (ii) உங்கள் கிளையில் தனி உரிமை வியாபார (Proprietorship) கணக்கொன்றை நடத்திவரும் ஜோர்ஜ் பர்னாந்து என்பவர் ஜோர்ஜ் பர்னாந்து பிரைவேட் லிமிட் பெயரில் தன்னை மட்டுமே இயக்குநராகக் கொண்ட நடைமுறைக் கணக்கை ஆரம்பிக்க விருப்பம் தெரிவிக்கிறார்.
- (அ) மேற்குறிப்பட்ட (i) மற்றும் (ii) வேண்டுகோள்களுக்கு உடன்பட்டு நடைமுறை கணக்குகளை ஆரம்பிப்பீர்களா? உங்கள் செயலுக்கான காரணங்களைத் தருக. (05 புள்ளிகள்)
- (ஆ) நீங்கள் இச்சந்தர்ப்பங்களில் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு உடன்படி, (I) கணக்குகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நீங்கள் எடுக்கவிருக்கும் படிமுறைகள் யாவை? (05 புள்ளிகள்)
(II) கணக்குகள் ஆரம்பிப்பதற்காக நீங்கள் பெற்றுக் கொள்ளும் ஆவணங்கள் எவை? (05 புள்ளிகள்)

பகுதி III - வாங்கி நிதிவசதிகள்

9. உங்கள் கிளையானது ABC பிரைவேட் லிமிட் கம்பனிக்கு பணிப்பாளர்கள் கூட்டாகவும் மற்றும் தனித்தும் உத்தரவாத பிணையத்துக்கு எதிராக ஒரு கடனை வழங்கத் தீர்மானித்துள்ளது. இன்று பணிப்பாளர்கள் உங்களிடம், கம்பனிக்குச் சொந்தமான கட்டிடத்தை மேலதிகப் பிணையாக அளிக்கின்றார்கள். இந்தவகையில்,
- (i) உங்கள் முகாமையாளரின் கவனத்துக்கு எதனை எடுத்துச் சொல்வீர்கள்? (04 புள்ளிகள்)
- (ii) கம்பனிக்குச் சொந்தமான கட்டிடத்தைப் பிணையாக ஏற்றுக்கொள்ள நீங்கள் சம்மதித்தால் பிணையை தேவையான நிலையில் பெற்று வாங்கியின் நலனைப் பாதுகாக்க எத்தகைய விடயங்களைக் கவனத்தில் கொள்வீர்கள்? (06 புள்ளிகள்)

10. திரு. சந்திரபால, ஒரு வர்த்தகர், உங்கள் கிளையில் ஒரு தனியார் மற்றும் வியாபார நடைமுறைக் கணக்குகளை வைத்திருக்கிறார். அவர் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் இரண்டும், உட்பட செல்வத்தைச் சேகரித்துள்ளார். அவர் உங்கள் கிளைக்கு வந்து, தனது வியாபாரத்துக்கு திரவத்தன்மையை பேணுவதற்குப் பிரச்சினையாக இருப்பதாகக் கூறி, ரூபா 300, 000/- ததை மேலதிகப் பற்றாக ஆறுமாத காலத்துக்கு, தனது நண்பன் குமாரின் தனித்த உத்தரவாதத்திற்கு எதிராகத் தரும்படி கோருகிறார். கோரப்பட்ட தொகைக்கு குமார் ஒரு பொருத்தமான உத்தரவாதியல்ல என்பது உங்களுக்கு முன்னைய கடன் நடவடிக்கைகள் மூலம் தெரிந்திருந்தும், அவருக்கு உதவ விரும்புகிறீர்கள். சந்திரபால முன்எப்போதும் தனது தங்கத்தை அடகு வைத்து எதுவித கடன் வசதியைப் பெற்றதில்லை. இந்த நிலையில், குமாரின் தனிப்பட்ட உத்தரவாதமின்றி, அவரின் தங்கத்தை அடகு வைத்து தேவையான கடன் வசதியைக் கொடுப்பதற்கு எப்படிச் சந்திரபாலவை வழிப்படுத்த முடியும்? (10 புள்ளிகள்)

11. ஒரு பெரிய தொழில் திட்டத்தின் நிதியிடலுக்காக ABC வங்கியின் வாடிக்கையாளரான கொட்வின் என்பவருக்கு அவரின் தகப்பனார் கோடன் ஒரு சிரேஷ்ட முகாமைத்துவ நிறைவேற்று அதிகாரியின் தனியான உத்தரவாதத்துக்கு எதிராக ரூபா 3.0 மில்லியன் கடன் வசதி ஒன்று அனுமதிக்கப்பட்டது. கொட்வினும் மற்றும் அவரது தகப்பனாரும் வங்கியில் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்கள். அந்த நேரத்தில் கோடன் உத்தரவாதம் பற்றி விசாரிக்கவில்லை. கொட்வின் தொழில் திட்டம் தோல்வியடைய, அதன் காரணமாக கடன் செலுத்தப்படாமல் போய்விட்டது. ABC வங்கி உத்தரவாதத்தை அமுல்படுத்த தீர்மானித்தது. கோடன் தற்போது தான் உத்தரவாதத்துக்கு பொறுப்பில்லை என்ற நிலையை எடுத்துள்ளார் ஏனெனில் தான் உத்தரவாத ஆவணத்தை தனது மகனின் செல்வாக்கு மற்றும் அமுத்தம் காரணமாகவே கையொப்பமிட்டதாகவும், மேலும் தனது உத்தரவாதத்தின் காரணத்தை / தேவைபற்றி வங்கி தனக்கு எதுவித தகவலும் தரவில்லை எனவும் கூறுகிறார். நீங்கள் வங்கியின் ஒரு உதவி முகாமையாளர் என்ற வகையில் உத்தரவாதி கோடனாள் எடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு பற்றிய சட்டரீதியான தார்பரியங்களை சுருக்கமாக விளக்குக. (10 புள்ளிகள்)

பகுதி IV - கடன் மேற்பார்வையும் கடன் மீட்புகளும்

12. உங்கள் கடன் உத்தியோகத்தர் எந்த கடன் மீள் வசூல் சட்டத்தின் கீழ் 'பரேட் செயற்பாட்டை (Parate Execution)' ஆரம்பிக்கமுடியும் எனவும், மற்றும் ஒரு அசையாச் சொத்தை எலத்தில் விற்பனை செய்வதற்கு, பரேட் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு பணியாளர் சபையினால் எடுக்கப்படும் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் எவை எனவும் தெரிந்து கொள்ள விரும்புகிறார். விளக்குக. (10 புள்ளிகள்)

13. உங்கள் வங்கி திரு. அல்விஸ்க்கு (Alwis) ரூபா 1.5 மில்லியன் வீட்டுக்கடன் ஒன்றை வீட்டு ஆதனத்தை அடைமானமாகப் பெற்று, மார்ச் 2015 இல் வழங்கியுள்ளது. இந்த கடன் வசதியானது நிலுவையிலுள்ளது. மேலும் உங்கள் சட்ட உத்தியோகத்தர், அடைமானமாகப் பத்திரத்தை நிறைவேற்றியவர், காணிப் பதிவுக் கந்தோருக்கு பதிவு செய்வதற்கு அனுப்ப மறந்துவிட்டார் என நீங்கள் அறிகிறீர்கள். உங்கள் வங்கியின் சட்டநிலைபற்றியும் மற்றும் நடைமுறைத் (Practical) தீர்வுகள் ஏதாவது இருப்பின் அவை வங்கியின் நஷ்டவச்சத்தை குறைப்பதற்கு உதவும் என்பதையும் விளக்குக. (10 புள்ளிகள்)

14. ஒரு தனிஉரிமை கொண்ட வியாபாரக் கம்பனிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூபா 1.0 மில்லியன் கடன் ஒன்றை, ரூபா 2.0 மில்லியன் மதிப்புக் கொண்ட வியாபார இருப்பைப் பிணையாகப் பெற்று வழங்கப்பட்டது. அந்த கடன் செயற்பாடற்ற பகுதிக்கு மாற்றலாகியதோடு கடந்த 14 மாத கால தவணைப் பணமும் செலுத்தப்படவில்லை. இன்று, கடன் பெற்றவர் வங்கிக்கு வருகைத்து, தனது கடனைச் செலுத்தாமல்கான பின்வரும் காரணங்களைக் கூறினார்.

- எதிர்பாராத தீ விபத்து 14 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது, அதில் தனது இருப்புக்கள் மற்றும் வியாபாரக் கட்டிடம் எல்லாமே எரிந்துபோயின.
- இருப்புப் பட்டியலில் உபகரணங்களில் சிலவும், நிலையான சொத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- இருப்புப் பட்டியலில் குறிப்பிட்டிருந்தவற்றில், சில கடனாகப் பெற்றுக் கொண்டவையாகவும் மற்றும் அவற்றின் விற்பனைப் பணம் விநியோகத்தவர்களிடம் கொடுக்கப்பட்டு விட்டது.

மேற்சொல்லப்பட்ட நிகழ்வுகளினால், உங்கள் வங்கிப் பிணை பலவீனம் அடைந்ததன் காரணமாக கடனை மீள் பெற நிச்சயமாக முடியாதென நம்புகிறது.

பிணையின் பலவீனத்திற்கும் மற்றும் மீள்பெறமுடியாத நிலைமைக்கான காரணங்களையும் விளக்குக (10 புள்ளிகள்)

பகுதி V - சர்வதேச வங்கியியல்

15. (i) சர்வதேச வியாபாரத்தில் ஏற்றுமதியாளருக்கு கொடுப்பனவு செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு உள்ள நான்கு பிரதான வழிகளைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(ii) உங்கள் பிரிவில் புதிதாகச் சேர்ந்துள்ள உத்தியோகத்தர், பின்வருவனவற்றின் அர்த்தங்களை விளக்குமாறு வேண்டுகிறார்.

- ஆவணக் கடன்கள் (Documentary Credit)
- ஆவணச் சேகரிப்பு (Documentary Collection) விளக்குக. (08 புள்ளிகள்)

16. சர்வதேச வியாபாரத்தில், எப்பொழுதும் கொள்வனவு செய்பவர் அல்லது விற்பனையாளர் (உற்பத்தியாளர்) தமது கொடுக்கல் வாங்கல் விவகாரங்களை முடிவு செய்வதற்கு நிதி வசதி தேவைப்படும். இப்படியான சந்தர்ப்பத்தில், உங்கள் வங்கி, பலதரப்பட்ட நிதிவசதிகளை இறக்குமதியாளருக்கும், ஏற்றுமதியாளருக்கும் வழங்கும். அத்தகைய வேறுபட்ட வசதிகளைக் குறிப்பிடுவதுடன் அவை ஒவ்வொன்று பற்றியும் விபரிக்கുക. (10 புள்ளிகள்)

17. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. லயனல் பெரேரா, மோட்டார் வாகனப் பாகங்கள் மற்றும் உதிரிபாகங்கள் இறக்குமதியில் ஈடுபட்டுவருபவர். ஒரு நாணயக் கடிதம் ஒன்றை உங்கள் வங்கியில் ஏற்படுத்தும் நேரத்தில், முன்னோக்கிய நாணயமாற்று ஒப்பந்தமொன்றிலும் (Forward Exchange Contract) இணைய விரும்புகிறார். அவர் இதற்கு முன்னர் முன்னோக்கிய நாணயமாற்று ஒப்பந்தமொன்றில் ஒன்றினை ஏற்படுத்தியதில்லை. எனவே அவர் முன்னோக்கிய நாணயமாற்று ஒப்பந்தத்தின் அர்த்தத்தையும் இத்தகைய ஒப்பந்தத்தில் இணைவதில் இறக்குமதியாளர் பெறும் நன்மைகள் பற்றியும் விளக்குமாறு வேண்டுகிறார். ஆலோசனை வழங்கவும். (10 புள்ளிகள்)

பகுதி VI - கிளைச் செயற்பாட்டு நடவடிக்கைகள்

18. மற்றைய எல்லா நிறுவனங்கள் போன்று உங்கள் வங்கியும் விரிவாக வளர்ச்சிக்கும் மற்றும் வாடிக்கையாளர்களின் சிறந்த வசதிகளை வழங்கும் வகையில், சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றங்கள் பற்றி உங்கள் கிளைக்கும் அமுலாக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, நீங்கள் கூட்டம் ஒன்றினை ஏற்படுத்தி, ஊழியர்களுக்கு அறிவித்தபோது, சில ஊழியர்களிடமிருந்து நடைபெறவிருக்கும் மாற்றங்களுக்கு எதிர்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. மாற்றங்களை அறிமுகப்படுத்தும்போது, காணப்படும் எதிர்ப்பில் தாக்கம் செலுத்தும் காரணங்கள் யாவை எனக் குறிப்பிடுக. (10 புள்ளிகள்)

19. நீங்கள் ஒரு நகர கிளையொன்றிற்கு மாற்றப்பட்டிருக்கிறீர்கள். அங்கு தலைமையகத்தினால், கிளையின் வைப்புகள் 25% அதிகரிப்பும், மற்றும் இலாபம் 20% அதிகரிப்பும், நடப்பாண்டில் கிடைக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளை முகாமையாளர், கொடுக்கப்பட்ட இலக்கினை அடைய மார்க்கமொன்றைத் திட்டமிடுமாறு வேண்டுகிறார். நீங்கள், வைப்புக்களையும் மற்றும் இலாபத்தையும் அதிகரிப்பதற்கு எந்தவிதமாகத் திட்டமிடுவீர்கள்? (10 புள்ளிகள்)

20. இலத்திரன் வர்த்தகத்தின் (e-commerce) அறிமுகமும் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், எல்லா வங்கிகளுக்கும் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும், தங்களின் நிறுவனங்களின் கட்டமைப்பு, பொருட்கள் மற்றும் சேவைகளை அளித்தல், மற்றும் தீர்மானம் எடுக்கும் முறைமை என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தக் கட்டாயமாகவுள்ளது. இந்த நிலையில்,
(i) உங்கள் வங்கியில், அறிமுகப்படுத்திய இலத்திரன் வர்த்தகம் எந்தளவுக்கு உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுகூலங்களை அளித்துள்ளது? (05 புள்ளிகள்)
(ii) தகவல் தொழில்நுட்பச் செயற்பாடுகள் பலவகையான அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளதினால், உங்கள் வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். அவற்றைப் பெயரிட்டு அவற்றில் ஐந்து பற்றிக் விபரிக்க. (05 புள்ளிகள்)

பகுதி VII - சந்தைப்படுத்தல், முகாமைத்துவம் மற்றும் தற்கால வங்கியியல் போக்குகள்

21. ஜோன் அடையரின் (John Adair) கருத்துப்படி முகாமையாளர்களுக்கான தலைமைத்துவ முக்கிய நடவடிக்கைகள் மூன்று உள்ளன. வருங்கால முகாமையாளர் என்ற வகையில் உங்கள் கிளையில் உள்ள ஊழியர்களை வழிநடத்தும் மூன்று பிரதான நடவடிக்கைகள் எவை? (03 புள்ளிகள்)
அவை ஒவ்வொன்று பற்றியும் விளக்குக. (07 புள்ளிகள்)

22. உங்கள் வங்கி பெரியதேர் வாடிக்கையாளர் மட்டத்தைக் கொண்டுள்ள அரசு வங்கியாகும். அரசு மற்றும் அதற்கு வாடிக்கையாளர்களுக்குச் சமூக பொறுப்புக்கள் கொண்டதுடன், வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்ட நீண்டகால உறவுமுறையை கூடியளவு கட்டியெழுப்புவதுடன், அவர்களை வங்கியில் தக்க வைத்துக் கொள்ளும் தேவையுமுண்டு. இத்தகைய சந்தர்ப்பத்தில்
(i) “உறவுமுறை சந்தைப்படுத்தல் (Relationship marketing)” என்பதன் அர்த்தத்தை விவரிக்கുക. (03 புள்ளிகள்)
(ii) தற்போதுள்ள வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள “உறவுமுறைச் சந்தைப்படுத்தல்” முறையினை எந்த வகைகளில் பாவிப்பீர்கள் என கூறுக. (07 புள்ளிகள்)

23. பின்தரப்பட்டவற்றுள் ஏதாவது நான்கைப் பற்றி சிறுகுறிப்புகள் எழுதுக.
(i) தொகுதி ஆட்சிமுறை (Corporate governance)
(ii) இடையேயிலான செலவினம் (Intermediation Cost)
(iii) டி, கியூ, எம் (TQM)
(iv) கணப்பொறிக் கையொப்பம் (Digital Signature)
(v) KIOSK வங்கியியல் (KIOSK Banking)
(vi) அமைப்புக் கலாச்சாரம் (Organizational Culture)

(10 புள்ளிகள்)